

1 நொடி யோசிங்க!!

நாம் நினைத்துப் பார்க்க நேரமெடுக்காததால் விடுகிற தவறுகள் ஏராளம். தவறுகளை தவிர்க்கும்படி எண்ணிப் பார்க்க ஒரு நொடி நேரமெடுக்கலாமே. உங்களை சிந்திக்க வைக்க ஒருசில எடுத்துக்காட்டுகள்:

ஊ இன்று அன்பற்ற ஒரு வார்த்தையைப் **பேசும்முன்** - பேசவே இயலாதவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ உணவின் ருசியைக் குறித்து **குறை சொல்வதற்குமுன்** - சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைக்காதவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறித்து **முறுமுறுக்கும்முன்** - துணை இல்லாமல் தவிப்பவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ உங்கள் வாழ்க்கையைக் குறித்து **நொந்துகொள்வதற்குமுன்** - உலகில் வாழ ஆசைப்பட்டும் மரணமடைந்தவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ உங்கள் பிள்ளைகளைக் குறித்து **புலம்புவதற்குமுன்** - குழந்தை யில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ சொந்த வீடு இல்லையே என்று **முறையீடுவதற்குமுன்** - தெருவில் வாழ்ந்து அல்லல்படுவோரை நினைத்துப் பாருங்கள்.

ஊ வேலைக்காக ரொம்ப தூரம் பயணம் செய்வதைக் குறித்து **சலிப்பதற்குமுன்** - கிட்டத்தட்ட அதே அளவு தூரம் நடந்தே செல்லுபவரை நினைத்துப் பாருங்கள்.

ஊ உங்கள் வேலையைக் குறித்து **விரக்தியடைவதற்குமுன்** - வேலையில்லாமல் இருப்பவர்கள், வேலை செய்ய முடியாத ஊனமுற்றோர், உங்கள் வேலையாவது தங்களுக்குக் கிடைக்காதா என்று ஏங்குகிறவர் - இவர்களை நினைத்துப் பாருங்கள்.

ஊ மற்றவர்களை விரல் நீட்டி **குற்றப்படுத்தும்முன்** - நம்மில் ஒருவர் கூட குற்றம் செய்யாதவர் இல்லை என்பதையும், நாம் அனைவருமே நம்மை படைத்த தேவனுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

ஊ சோர்வான சிந்தனைகள் உங்களை **அமிழ்த்தும்முன்** - நீங்கள் உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் முகத்தில் நன்றியோடு கூடிய புன்னகையை உதிர்த்து விடுங்களேன்.

வாழ்க்கை என்பது தேவன் தந்த **நன்கொடை** - அதை வாழ, அனுபவிக்க, கொண்டாட, நிறைவேற்ற கற்றுக் கொள்ளுங்கள்.

“உங்கள் கிரியைகளைச் சீர்ப்படுத்துங்கள்” (எரே.18:11).